

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பல-கட்ட நிகழ்ச்சித்திட்ட அணுகுமுறை செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கிக்கும் (ஐபீஆர்டி) இடையில் கைச்சாத்திடப்பட்ட 2021 செப்டெம்பர் 17 ஆம் திகதிய 8996 ஆம் இலக்க கடன் உடன்படிக்கையுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

கடன் உடன்படிக்கையின் பிரகாரம், நீர்ப்பாசன அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் நீர்ப்பாசனத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் என்பன செயற்திட்டத்தின் அமுலாக்கல் முகவர்களாக உள்ளன. உயர் தாக்க வானிலை மற்றும் நீரியல் அபாயங்கள் பற்றிய எச்சரிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக களனி ஆற்றுப்பள்ளத்தாக்கு பல-நோக்கு நீர் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் என்பன செயற்திட்டத்தின் குறிக்கோள்களாகும். இந்தத் செயற்திட்டத்தின் செயற்பாடுகள், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வானிலை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறித்த முன்னறிவிப்பு மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை, அம்பத்தலே உப்புத்தன்மைத் தடையின் கட்டுமானம் மற்றும் தயாரிப்பு ஆய்வுகள், செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் செயல்படுத்தல் ஆதரவு நடவடிக்கைகள், தற்செயல் அவசரகால பதில், காலநிலை மாற்றத்தை மேம்படுத்துதல் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் புயல் நீர் உட்கட்டமைப்பைப் பராமரித்தல் மற்றும் இலங்கை அரசாங்கத்தியால் செயற்திட்ட செயல்படுத்தல் ஆகிய ஐந்து கூறுகளின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. கடன் உடன்படிக்கையின் பிரகாரம், செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 18,600 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 93 மில்லியனாக இருந்ததுடன் அதில் ரூபா 18,400 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 92 மில்லியன் மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியால் (ஐபீஆர்டி) நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ரூபா 200 மில்லியன் மிகுதி தொகை இலங்கை அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2021 ஒக்தோபர் 12 இல் ஆரம்பித்திருந்ததுடன் 2026 திசெம்பர் 31 அளவில் பூர்த்திசெய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது.

1.3 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எனது அறிக்கையின் 2.1 ஆம் பிரிவில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களை தவிர்த்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான செயற்திட்டத்தின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை

எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.

- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிகழ்ச்சித்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்கீட்டுக் குறைபாடு/ கணக்காய்வு விடயம்	தொகை ரூபா.	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
செயற்திட்டத்தின் இறுதி நிதிக்கூற்றுக்களின்படி, மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்தான (IBRD)	1,023,228	கடப்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் கடன் வட்டி பற்றிய தகவல்கள் பெறப்படவில்லை, மேலும் திணைக்களப் பதிவுகளில்	செயற்திட்டமானது ₹ஆர்₹ அறிக்கைகளுடன் அவர்களுடைய வழங்கல்களை

நிதிய பெறுகைகள் ரூபா.
1,882.3 மில்லியன் ஆகும்.
இருப்பினும், பொதுநலவாய
செயலக கடன் பதிவு மற்றும்
முகாமைத்துவ அமைப்பில்
(CSDRMS) பராமரிக்கப்படும்
பதிவுகளின்படி, ஆண்டுக்கான
விநியோகங்களாக பதிவு
செய்யப்பட்ட தொகை ரூபா.
1,883.3 மில்லியன் ஆகும்.
எனவே இரண்டு மீதிகளுக்கும்
இடையிலான வேறுபாடு
ரூபா.1,023,228 ஆகும்.

உள்ள முரண்பாடுகளானது இணக்கஞ்செய்ய
முக்கியமாக சமநிலை வேண்டும்.
சரிசெய்தல்
காரணமாகவுள்ளது.

2.2 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுக்கான தொடர்பு	இணங்காமை/கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
2022 பெப்ரவரி 07 ஆந் திகதிய 1/2022 ஆம் இலக்க முகாமைத்துவக் கணக்காய்வுச் சுற்றறிக்கையின் 04 ஆம் பந்தி	செயற்திட்ட தலைமையில் செயற்திட்டத்திற்கும் ஆண்டுதோறும் 02 செயற்திட்ட உள்ளகக் கணக்காய்வு மதிப்பாய்வுக் குழு நடத்துவது 2024 ஆம் ஆண்டில் செயற்திட்டம் இதனை நடாத்தியிருக்கவில்லை.	இயக்குநரின் ஒவ்வொரு அத்தகைய தாமதங்களை இல்லாமல் செய்வதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.	சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

3. பெளதீக செயலாற்றல்

3.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பெளதீக முன்னேற்றம்

கூறுகள்	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு எதிர்பார்க்கப்பட்ட செயலபெளதீக செயலாற்றல் சதவீதம்	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு எதிர்பார்க்கப்பட்ட செயலபெளதீக செயலாற்றல் சதவீதம்	கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) ஓட்டுமொத்த முன்னேற்றம்	100%	10.49%	2021 முதல் 2026 வரையிலான கட்டம் 01 ஐ செயல்படுத்துவதற்காக ரூபா.27,600 மில்லியன் (US\$ 92 மில்லியன்) ஒதுக்கப்பட்ட போதிலும், 2024 திசெம்பர் 31 நிலவரப்படி ரூபா.2,896.42 மில்லியன் (US\$ 9.655 மில்லியன்) (10.49%) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.	பணியாளர்கள் அனுமதியின் தாமதம், கொவிட்-19 தொற்றுநோய், தேசிய பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 வரை முன்னேற்றம் குறைவாகவே இருந்தது.	கடன் நிதியை திறம்பட பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2024 ஆம் ஆண்டிற்கான செயலாற்றல்	100%	31.93%	2024 ஆண்டுக்கு ரூபா. 7,019 மில்லியன் மதிப்பிடப்பட்டிருந்தாலும், ரூபா. 2241.43 மில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டதும், குறைவான பயன்பாட்டு விகிதம்	முன்னர் குறிப்பிடப்பட்ட சவால்கள் காரணமாக திட்டமிடப்பட்ட இலக்குகள் அடையப்படவில்லை, இதனால் நிதி முன்னேற்றம்	செயற்திட்டத்தின் நிதி திட்டமிடப்பட்ட காலக்கெடுவிற்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.

68.07 சதவீதமாக குறைந்தது.
இருந்ததும்
அவதானிக்கப்பட்டது.

(இ)	கூறு 01- 100% 23.79%	செயற்திட்டத்தின் கூறு 01 இன் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான அதிக தாக்க வானிலை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் பற்றிய முன னறிவிப்பு மற்றும் முன்னெச்சரி க்கை	செயற்திட்டத்தின் கூறு 01 இன் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான அதிக தாக்க வானிலை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறித்த முன்னறிவிப்பு மற்றும் முன் எச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கா க ரூபா. 1,503 மில்லியன் (USD 5.01 மில்லியன்) மதிப்பிடப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும், ஆண்டு இறுதிக்குள் ரூபா. 357.55 மில்லியன் (USD 1.196 மில்லியன்) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள து. இது 23.79% மட்டுமே நிதி முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறதுடன் இது ஒதுக்கப்பட்ட நிதியின் குறிப்பிடத்தக்க பற்றாக்குறையைக் குறிக்கிறது. இத்தகைய குறைந்த விநியோக அளவுகள் கூறுகளின் சரியான நேரத்தில் செயல்படுத்தல்	கூறு 1 இன் கீழ், வெள்ள அபாய முகாமைத்துவத்துக் காக WMO மூலம் திட்டமிடப்பட்ட சுமார் USD 8 மில்லியன் (ரூபா. 2,400 மில்லியன்) மதிப்புள்ள ஆலோசனை சேவைகள் அதிக முன்பணம் செலுத்தும் கோரிக்கைகள் (91%, பின்னர் 52%) தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக முடிவு செய்யப்படவில்லை யன்பதுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவி ல்லை. கூடுதலாக, வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் நவீனமயமாக்கலுக்காக ரூபா.900 மில்லியன் ஆலோசனை, தொழில்நுட்ப மதிப்பீட்டில் ஆட்சேபனைகள் காரணமாக தாமதங்களை சந்தித்தது.
-----	----------------------	---	--	---

மற்றும் ஒட்டுமொத்த
செயல்திறனை
பாதிக்கலாம்.

(ஈ)	கூறு 02 – அம்பத்தலே உப்புத்தன்னை ம தடுப்பு நிர்மாணம் மற்றும் ஆயத்த கற்கைகள்	100%	6.97%	செயற்திட்டத்தின் கூறு 02 இன் கீழ், 2024 ஆம் ஆண்டில் அம்பத்தலே உப்புத்தன்னை தடை மற்றும் தயாரிப்பு ஆய்வுகளுக்கான வருடாந்த பாதீட்டு ஒதுக்கீடு ரூபா.174 மில்லியன் (USD 0.580 மில்லியன்) செய்யப்பட்டது. இருப்பினும், ஆண்டு இறுதிக்குள் ரூபா.12.07 மில்லியன் (USD 0.040 மில்லியன்) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள து. இது 2024 ஆம் ஆண்டிற்கான நிதி முன்னேற்றத்தில் வெறும் 6.93% மட்டுமே பிரதிபலிக்கிறது. மேலும், மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்த கூறுகளின் ஒட்டுமொத்த நிதி முன்னேற்றம் 1.15% மட்டுமே இருந்தது. இவ்வளவு குறைந்த அளவிலான நிதி பயன்பாடு திட்டமிடப்பட்ட செயல்பாடுகளை	வடிவமைப்பு மதிப்பாய்வுக்கான எண் மாதிரி இல்லாததாலும், DRCS தொடக்க அறிக்கையை இறுதி செய்வதில் தாமதங்கள் இருப்பதாலும் தாமதமானது. DRCS முன்மொழியப்பட்ட நோக்கம் செலவு மாறுபாடுகளுடன் மாறுகிறது. 2025 ஆம் ஆண்டில் திட்டமிட்ட முன்னேற்றத்தை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோ தும் 2024 ஆம் ஆண்டில் முன்னேற்றம் குறைவாகவே இருந்தது.	கடன் திறம்பட வேண்டும். பயன்படுத்த
-----	--	------	-------	---	---	--

செயல்படுத்துவதில்
குறிப்பிடத்தக்க
தாமதங்களைக்
குறிக்கிறது, இது
செயற்திட்டத்தின்
ஒட்டுமொத்த
காலக்கெடு மற்றும்
வெற்றியை
மோசமாக
பாதிக்கலாம்.

3.2 குறைவாகப் பயன்படுத்தப்பட்ட வளங்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
நிதியங்கள் குறைவாகப் பயன்படுத்தப்பட்டதால் (68.07%), 2024 ஆம் ஆண்டிற்கான கட்டப்பாட்டுக் கட்டணங்கள் ரூபா. 66.03 மில்லியனாகவும், 2024 திசெம்பர் 31 நிலவரப்படி ஒட்டுமொத்த கட்டப்பாட்டுக் கட்டணங்கள் ரூபா. 198.96 மில்லியனாகவும் இருந்தன. செயற்திட்டத்தின் மெதுவான முன்னேற்றம் தேவையற்ற கட்டப்பாட்டுக் கட்டணங்களுக்கு வழிவகுத்தது.	செயற்திட்ட செயல்படுத்தலை விரைவுபடுத்தவும், சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.	கூடுதல் செலவைக் குறைக்க செயற்திட்ட செயல்படுத்தலை துரிதப்படுத்த வேண்டும்.

3.3 மனித வள முகாமைத்துவத்துடன் தொடர்புடைய விடயங்கள்

பதவி நிலைமை	கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
சிரேஸ்ட் நிகழ்ச்சித்திட்ட நிபுணர் (MEL) மற்றும் பெறுகை மற்றும் ஒப்பந்த முகாமைத்துவ நிபுணர்.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் கடிதங்களின்படி, அங்கீகரிக்கப்பட்ட செயற்திட்ட ஊழியர்கள் 32 பேராகவுள்ள அதே நேரத்தில் 2025 ஏப்ரல் 03 நிலவரப்படி 23 பேர் மட்டுமே பதவியில் இருந்தனர். சிரேஸ்ட் நிகழ்ச்சித்திட்ட நிபுணர் (MEL) மற்றும் பெறுகை மற்றும் ஒப்பந்த முகாமைத்துவ நிபுணர் ஆகிய முக்கிய பதவிகள் வெற்றிடங்களாகவே இருந்தன, இது செயற்திட்ட முன்னேற்றத்தை மோசமாக பாதித்தது. உலக வங்கியின் இடைக்கால மறுஆய்வு பணியிலும் (17-21 மார்ச் 2025) இந்தப் பிரச்சினை முன்னிலைப்படுத்தப்பட்டது.	அரசாங்க கட்டுப்பாடுகள் மற்றும் மீண்டும் மீண்டும் விளம்பரங்கள் இருந்தபோதிலும் மூத்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை ஈர்க்க இயலாமை காரணமாக ஆட்சேர்ப்பு தாமதமானது.	செயற்திட்ட நடவடிக்கைகள் சீராக செயல்பட வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.